

கள்ள நோட்டுகளைக் கண்டறிதலும் கையாளுதலும்

ஜூலை 20, 2016 தேதியிட்ட ரிசர்வ் வங்கியின் முதன்மை சுற்றறிக்கையின்படி, கள்ள நோட்டுகளைக் கண்டறிந்து பறிமுதல் செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் பின்வருமாறு:

1. கள்ள நோட்டுகளைக் கண்டறிதல்:

- கவுண்டரில் கொடுக்கப்படும் வங்கி நோட்டுகள் / நேரடியாக பேக் அலுவலகத்தில் பெறப்பட்டவை / மொத்த டெண்டர்கள் மூலம் கரன்சி செஸ்ட்டில் பெறப்பட்டவை அனைத்தின் நம்பகத்தன்மையையும் இயந்திரங்கள் மூலம் சரிபார்க்க வேண்டும்.
- கவுண்டரில் அல்லது பேக்-அலுவலகம் / கரன்சி செஸ்ட்டில் பெறப்பட்டவைகளில் ஏதேனும் கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டால், வாடிக்கையாளரின் கணக்கில் வரவுவைக்கக் கூடாது.
- கள்ள நோட்டுகளைத் திருப்பிக் கொடுக்கவோ அல்லது வங்கி கிளைகள் / கருவூலங்கள். அவற்றை அழிக்கவோ கூடாது.

2. கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்தல்:

கள்ளநோட்டு என தீர்மானிக்கப்பட்ட நோட்டுகள் "கள்ள நோட்டு" என முத்திரையிடப்பட்டு, ரிசர்வ் வங்கியால் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தின் மூலம் பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யப்பட்ட ஒவ்வொரு நோட்டும் தனித்தனி பதிவேட்டில் அங்கீகாரத்தின் கீழ் பதிவு செய்யப்படும்.

3. கள்ளநோட்டைப் பெற்றுக்கொண்டு ரசீது வழங்குதல்:

- வங்கிக் கிளை/பேக் அலுவலகம் மற்றும் கரன்சி பெட்டகம் அல்லது கருவூலத்தின் கவுண்டரில் கொடுக்கப்பட்ட வங்கி நோட்டு போலியானது என கண்டறியப்பட்டால், கொடுத்தவருக்கு ஒப்புரை ரசீது வழங்கப்பட வேண்டும்.
- கொடுத்தவர் எதிர் கையொப்பமிட விரும்பாவிட்டாலும் கூட ரசீது வழங்கப்பட வேண்டும்.

குறிப்புகள்: கடைசியாகப் பெப்ரவரி, 2018 இல் புதுப்பிக்கப்பட்டது